



பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,  
காரைக்கால் & இந்திய வானிலைத்துறை  
காரைக்கால் மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை  
(17.12.2022 முதல் 21.12.2022 வரை)  
தொ. எண் (அலுவலகம்): 04368 – 261182  
E-mail: [agrnaas2012@gmail.com](mailto:agrnaas2012@gmail.com) தொ. நகல் (அலுவலகம்): 04368-261260



அறிக்கை எண்: 100 (12) PJN/GKMS/2022

தேதி: 16.12.2022

காரைக்கால் மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை

கடந்த வார வானிலை (08.12.2022 முதல் 12.12.2022 வரை)					வானிலை காரணிகள்	அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு -21.12.2022 – 8.30 மணி நேரம் வரை				
08/12	09/12	10/12	11/12	12/12		நாள்-1 17/12	நாள்-2 18/12	நாள்-3 19/12	நாள்-4 20/12	நாள்-5 21/12
11/12	12/12	13/12	14/12	15/12	மழை (மி.மீ)	3	4	8	20	24
0	4.2	9	0	0	அதிகபட்ச வெப்பநிலை (டி.செ)	29	28	28	26	25
30	30	30	30	30	குறைந்தபட்ச வெப்பநிலை (டி.செ)	23	23	22	22	20
23	24	24	23	24	மேக மூட்டம்	8	7	7	7	8
4	5	6	3	4	ஈரப்பதம் (%)	70-90	70-90	70-90	80-90	80-90
71-91	79-90	77-96	74-95	68-98	காற்றின் வேகம் (கி.மீ)	16	16	20	20	16
வடக்கு வட கிழக்கு	மேற்கு தென் மேற்கு	கிழக்கு தென் கிழக்கு	வடக்கு வட மேற்கு	வடக்கு வட கிழக்கு	காற்றின் திசை	வட கிழக்கு	கிழக்கு வட கிழக்கு	கிழக்கு	கிழக்கு	கிழக்கு

எதிர்பார்க்கப்படும் வானிலை (17.12.2022 முதல் 21.12.2022 வரை):

➡ டிசம்பர் 17 லிருந்து 21 வரை லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

🌱 அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை 20-29 டி.செ, மாலை மற்றும் காலை நேர காற்றின் ஈரப்பதம் 70-90 சதவிகிதமாகவும், காற்றின் வேகம் மணிக்கு 16-20 கி.மீ அளவுக்கு பதிவாக வாய்ப்புள்ளது. காற்றானது பெரும்பாலும் கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

🌱 டிசம்பர் 18 லிருந்து 24 வரை மழை (3.23 மி.மீ), அதிகபட்ச வெப்பநிலை (28.51 டி.செ) மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை (20.82 டி.செ) இயல்பாகவும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

வேளாண் அறிவுரை

வேளாண் அறிவுரை பயிர்கள்/ கால்நடைகள்	விவரங்கள்/ பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்	வேளாண் ஆலோசனைகள்
நெல்	ஆணைக்கொம்பன் ஈ	நெற் பயிரில் ஆணைக்கொம்பன் ஈயைக் கட்டுப்படுத்த ஹெக்டருக்கு தையமிதாக்கம் (thiamethoxam 25 WG) 100 கிராம் அல்லது பைப்ரோனில் (fipronil 5 SC) 1000 -1500

		மி.லி அல்லது பைப்ரோனில் (fipronil 0.3 GR) 16.670 - 25 கிலோ இடவும்.
	<b>குலை நோய்</b>	தற்போது நிலவும் வானிலை சூழலானது குலை நோயிற்கு சாதகமாக இருப்பதால் நெருக்கி நடவு செய்வதை தவிர்க்கவும். நோயின் பாதிப்பு தென்பட்டால் லிட்டருக்கு கார்பேன்டாசிம் (Carbendazim 50 WP) 1 கிராம் அல்லது டிரைசைக்ளஸோல் (Tricyclozole 75 WP) 1 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தவும்.
<b>ஆடு</b>	<b>வயரல் என்டரிடிஸ் கழிச்சல் நோய்</b>	மழைக்காலத்தில் ஆடுகளுக்கு வயரல் என்டரிடிஸ் எனப்படும் கழிச்சல் நோய் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. கழிச்சல் ஏற்படும் பட்சத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் உடனே கால்நடை மருத்துவரை அணுகவும்.
<b>கோழி</b>	<b>ரத்தக் கழிச்சல் நோய்</b>	ஆழ்க்குள் முறையில் கோழி வளர்ப்பவர்கள் மழைக்காலத்தில் ரத்தக் கழிச்சல் நோய் வராமல் தடுக்க ஆழ்க்குளத்தில் அதிக ஈரம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் 100 சதுர அடிக்கு 5 கிலோ சுண்ணாம்புத் தூளை இட்டு நன்றாகக் கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் புது ஆழ்க்குளம் ஏற்படுத்த வேண்டும்.

**குறுஞ்செய்தி:** டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் பூச்சிக்கொல்லி தெளிப்பது அல்லது உரம் இடும் பணிகளை மேற்கொள்ளலாம்.

**முதல்வர்**